

ISL/SS/SE/55/2024-2025

20th November, 2024

The National Stock Exchange of India Limited Exchange Plaza, Plot No. C/1, G Block,

Bandra-Kurla Complex,

Bandra (East), Mumbai 400 051

Trading Symbol: INSPIRISYS

BSE Limited

Phiroze Jeejeebhoy Towers,

Dalal Street,

Mumbai 400 001

Scrip Code: 532774

Dear Sir/Madam,

Sub: Dispatch of Postal Ballot Notice Published in Newspapers.

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015, please find enclosed the copies of newspaper advertisements confirming dispatch of Notice of the Postal Ballot published in the newspapers i.e., Financial Express (English) and Makkal Kural (Tamil) for giving notice of the Postal Ballot Process, procedure for registering/updating email addresses and e-voting details.

The same will be available on the website of the Company at www.inspirisys.com

Kindly acknowledge and take this into your records.

Yours faithfully,

For Inspirisys Solutions Limited

S.Sundaramurthy

Company Secretary & Compliance Officer

Encl: as above



FINANCIAL EXPRESS

• ACCOUNTS FOR 58% OF TOPLINE

Zomato sees 30% annual growth for food delivery biz

PRAVEEN PARAMASIVAM Chennai, November 19

FOOD DELIVERY MAJOR Zomato expects its key meal delivery business to grow at an annual rate of 30% over the next five years, a top executive said, hailing the listing of Soft-Bank-backed peer Swiggy as a boost for the sector.

Apps delivering everything from grocery to food within minutes have expanded rapidly in the world's most populous country, turbocharged by demand from the affluent and middle-class in its large cities.

"The food delivery sector is still in its nascent stages in the country and...more competition will only foster innovation and growth which will benefit the sector overall," Rakesh Ranjan, Zomato's food delivery CEO, said.

Swiggy went public in November—over three years after Zomato hit the bourses fetching a valuation of \$12.1 billion. In food delivery, Zomato has 58% of the market, com-

ROOM FOR MORE

■ Food delivery sector still in its nascent stages in India; more competition will foster innovation and growth, said Zomato's food delivery CEO

■ Listing of SoftBankbacked peer Swiggy a boost for the sector, said a top executive

■ In food delivery, Zomato has 58% of the market, compared with Swiggy's 34% share



onboard more gig workers

pared with Swiggy's 34% share.

Zomato's food delivery business accounts for about 58% of its topline with the gross order value—encompassing food price, platform fees and delivery charges—at ₹33,224 crore last fiscal, marking an average annual growth of 30% over the last four years. Ranjan expects

the company to maintain that pace for the next four to five years, "if not more" as he eyes additional growth from the

launch of new restaurants. As of March, Zomato had roughly 2,47,000 average monthly active restaurant partners on its app, 18% higher than a vear earlier. -REUTERS

OpenAI gets HC summons on ANI plea

FE BUREAU New Delhi, November 19

IN A FIRST suit against OpenAI by an Indian publisher over copyright infringement, the Delhi High Court on Tuesday issued summons to the Chat-GPT owner. This comes after news agency ANI sued OpenAI for using its original content to train its large lan-

ANI has sought models guage a tentative damage (LLMs). In its suit, ANI of ₹2 crore and wants the court to

also said that Chat-GPT is giving false attribution to the publisher in response to a prompt on certain topics. The case of hallucination by AI models like Chat-GPT can lead to spread of fake

news and affects its reputation, according to ANI. The news agency has sought

a tentative damage of ₹2 crore and wants the court to pass a decree of permanent and mandatory injunction restraining OpenAI or any person acting on their behalf from storing, publishing, reproducing or in

any manner using ANI's works. According to Bar and Bench, the court would also appoint an amicus curiae in the case considering that the issue is related to the copyright and use of pub-

Globally, many news publications including the *New York* Times have sued OpenAI and

licly available content by AI

models like ChatGPT.

other such generative AI platforms for violating copyright and using their content to train LLMs.

pass a decree of Appearing for permanent OpenAI, senior injunction advocate Amit restraining OpenAl Sibal, on Tuesday from using argued that ANI's suit was the first **ANI's works** case against Chat-GPT in India.

> During the hearing, Sibal said there have been 13 lawsuits against OpenAI in the USA, two in Canada and one in Germany since 2022 but no court outside India has found copyright infringement in such cases.

> OpenAI also said the ANI's official website has been blocked by it.

IT sector's recovery to be slow: **CLSA** report

URVI MALVANIA Mumbai, November 19

INDIAN IT MAJORS are likely to register mid-to high-single digit growth over the next few quarters, indicating a slower-thanexpected recovery even after Donald Trump's re-election as the US President raised hopes of a corporate tax rate cut and the resultant increase in corporations' discretionary spending and IT budget, brokerage firm CLSA has said.

The sector, investment analyst Sumeet Jain said, also continued to face structural challenges such as budgets shifting to software from IT services, the emergence of global capability centres (GCCs), and the increasing market share of the India arms of global IT companies such as Accenture and Capgemini, prompting the brokerage to adopt a cautiously optimistic outlook. The firm projected a growth rate between 6% and 8% for IT majors such as Tata Consultancy Services, Infosys and Wipro, in divergence with brokers on the Street who predict a double-digit growth.

"If you look at Trump 1.0, the corporate tax cuts led to significantly increased discretionary spending," Jain added.

Flipkart's BBD event lifts Walmart's global Q3 sales

US-BASED RETAIL giant Walfited growth in Q3 and will mart on Tuesday said its interimpact growth in Q4,"Walmart national sales in the third quarter got a boost from the 'Big Billion Days' sales event by its Indian e-commerce arm Flipin 18 countries outside the US kart. Walmart, which follows a February-January financial cal-

"Timing of Flipkart's The Big Billion Days (BBD) event bene-

endar, reported \$31.5 billion in

sales from its international

business, a growth of 12.4% on

constant currency terms.

said in its earnings statement. Sales growth of Walmart International, which operates

including India, was "led by Flipkart, Walmex (Mexico), and China", it added. In the third quarter, Walmart International's e-commerce sales grew 43% led by marketplace and store-fulfilled pickup and delivery, it added.

पंजाब नैघनल बैंक 🙋 punjab national bank

SHARE DEPARTMENT, BOARD & CO-ORDINATION DIVISION PLOT No. 4, DWARKA SECTOR-10, NEW DELHI-110075 Email Id: hosd@pnb.co.in, Tel # 011-28044857

PUBLIC NOTICE

Notice is hereby given that Share Certificates of the Bank mentioned below have been reported lost/misplaced/stolen and the registered holders thereof / claimants thereto have requested for issue of duplicate share certificates:

No.	Shareholders		Certificate No.	No. of Shares	Shares
AS	P S Srinivasamurthy (deceased) P S Srinivasamurthy (Jt. Holder-1) (deceased) Nagalakshamma (claimant)	0010543	570	409501-410000	500
2	Shishupal Joshi	0018470	1110	852501-853000	500
3	Ajit Kumar Dubey	0019135	1176	903501-904000	500
4	Vinodkumar Pitroda	1313913	31974	6740299996- 6740300110	115

In case any person has any claim in respect of the said shares/any objection(s) for the issuance of duplicate certificate(s) in favour of the above stated shareholder(s), claimant(s), he/she/they should lodge their claim or objection within 15 days of the date of publication of this Notice. If within 15 days from the date hereof no claim is received by the Bank in respect of the said certificate(s), duplicate share certificate(s)/letter(s) of confirmation will be issued. The public is hereby cautioned against dealing in any way with the above mentioned certificate(s)

For Punjab National Bank

Date: 19.11.2024 Place: New Delhi

(Ekta Pasricha) Company Secretary

RMZ arm, Colt to invest \$1.7 bn in India data centres


FE BUREAU

Mumbai, November 19

RMZ, A PRIVATELY-OWNED global alternative asset firm, through its arm RMZ Digital Infrastructure Partners, has formed a joint venture with Colt Data Centre Services (Colt DCS), a global hyperscale data centre operator, to enter the digital infrastructure market.

The two firms will invest \$1.7 billion to expand Colt's data centre capacity. The initial focus will be on accelerating development at existing sites in **DEEPAK CHHABRIA, CEO, RMZ INFRASTRUCTURE**

WE ARE WITNESSING AN EXTRAORDINARY SHIFT IN THE DATA CENTRE LANDSCAPE, DRIVEN BY ACCELERATING DEMANDS OF CLOUD ADOPTION AND THE AI REVOLUTION



megawatts, the firms said. Speaking to *FE*, Niclas Sanfridsson, CEO, Colt DCS, said: "In terms of our expansion, India remains a strategic country of focus and key in terms of delivering against our aggressive growth strategy. Colt DCS has a proven track record, working with the world's largest hyperscale cloud providers and multinational firms."

RMZ brings two decades of experience in developing, owning, and operating infra in rapidly growing Indian markets. It will also leverage RMZ's longterm ties with supply chain partners and Fortune India 500 customers, the joint press statement added.

"We are witnessing an extraordinary shift in the data centre landscape, driven by accelerating demands of cloud adoption and AI revolution. This is our chance to shape the future of data infra in India," Deepak Chhabria, CEO, RMZ Infra said.

Inspirisys Solutions Limited

Regd. Office: First Floor, Dowlath Towers, New Door Nos. 57, 59, 61 & 63, Taylors Road, Kilpauk, Chennai - 600 010. Phone No. 044 4225 2000. Website: www.inspirisys.com Email: sundaramurthy.s@inspirisys.com

NOTICE OF POSTAL BALLOT Notice is hereby given to the members of Inspirisys Solutions Limited ("Company") that pursuant to

the provisions of Section 108 and 110 of the Companies Act, 2013 ("Act") read with Rule 20 and Rule

22 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended ("Rules"), read with

the relevant circulars issued by the Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of

India ("Circulars") from time to time read with Secretarial Standard on General Meetings ("SS-2")

issued by the Institute of Company Secretaries of India and Regulation 44 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended and other applicable laws, rules and regulations including any statutory modification(s), amendment(s) or re-enactment(s) thereof for the time being in force and as may be enacted hereinafter, the Company seeks approval of the members by way of an Ordinary and Special Resolution for the below mentioned resolution as set out in the Postal Ballot Notice dated November 08, 2024 ("Notice" or "Postal Ballot Notice").

ı	Item No.	Description of the Resolution						
l	1	Ordinary Resolution: Appointment of Mr. Satoshi Iwanaga, (DIN: 10817792) as Nor Executive (Non-Independent) Director of the Company.						
l	2	Special Resolution: Re-appointment of Mr. M S Jagan, (DIN: 02002827) as a Independent Director of the Company for a second consecutive term of 5 years.						

Special Resolution: Re-appointment of Mr. Murali Gopalakrishnan (DIN: 08066529) as the Whole Time Director, designated as Executive Director cum Chief Executive Officer of the Company for a term of 3 years.

As permitted under the Circulars, the Company as on November 19, 2024 has sent the Notice in

electronic form only, to all the members whose e-mail addresses are registered with the Company or with the depositories / depository participant(s) or with the Company's Registrar and Share Transfer Agent of the Company and whose names appear in the register of members / list of beneficial owners received from the National Securities Depository Limited ("NSDL") as on November 15, 2024, being the cut-off date ("Cut-off Date"). Any member who did not receive the Notice may send an email to sundaramurthy.s@inspirisys.com.

The Postal Ballot Notice is available on the websites of the Company www.inspirisys.com and at NSDL's website at www.evoting.nsdl.com and will also be available on the website of BSE at www.besindia.com and NSE at www.nseindia.com .

In accordance with the Circulars, a hard copy of the Notice along with forms and pre-paid business reply envelope will not be sent to the members. Assent or dissent of the members on the resolution mentioned in the Notice would only be taken through the remote e-voting as per the Circulars.

To facilitate members to receive the Notice electronically and cast their vote electronically, members who have not registered their e-mail addresses with the Company can now register the same by sending an email to sundaramurthy.s@inspirisys.com. Members holding shares in demat form are requested to register their e-mail addresses with their respective depository participant(s) only.

Procedure for registration of e-mail address by shareholders:-

Members holding shares in Physical mode, who have not registered their e-mail address with the company, may get their e-mail addresses registered with Link Intime India Pvt. Ltd. (Registrar & Share Transfer Agent - RTA) by clicking on https://linkintime.co.in/emailreg/email_register.html in their web site www.linkintime.co.in at the Investor Services tab by choosing the E mail / Bank Registration heading and follow the registration process as guided therein. The members are requested to provide details such as Name, Folio Number, Certificate number, PAN, mobile number and email id and also upload the image of share certificate in PDF or JPEG format (upto 1 MB). In case of any query, a member may send an e-mail to RTA at rnt.helpdesk@linkintime.co.in.

Members holding shares in Demat Form and who have not registered their e-mail addresses may temporarily get their e-mail addresses registered with RTA by clicking the link: https://linkintime.co.in/emailreg/email_register.html in their web site www.linkintime.co.in at the Investor Services tab by choosing the E mail Registration heading and follow the registration process as guided therein. The members are requested to provide details such as Name, DPID, Client ID / PAN, mobile number and e-mail id. In case of any query, a member may send an e-mail to RTA at rnt.helpdesk@linkintime.co.in. For permanent registration of email address for members holding shares in Demat mode, the Members are requested to register their e-mail address, in respect of demat holdings with the respective Depository Participant (DP) by following the procedure prescribed by the Depository Participant.

The remote e-voting period will commence on Wednesday, November 20, 2024, at 09:00 a.m. (IST) and will end on Thursday, December 19, 2024 at 05.00 p.m. (IST). The e-voting facility shall be disabled thereafter. All members are requested to cast their votes only through remote e-voting as per the procedure provided in the Notice. Once the vote on the resolution is cast by a member, he or she will not be allowed to change it subsequently. All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Ms. Prajakta, Assistant Manager, NSDL [Trade World, 'A' Wing, 4th Floor, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel (West), Mumbai - 400 013), or write at evoting@nsdl.co.in or call on 022 - 4886 7000 and 022 - 2499 7000.

The voting rights of the members shall be in proportion to their share in the paid-up equity share capital of the Company as on Cut-off Date. A person who is not a member as on the Cut-Off Date should treat the Notice for information purposes only.

During the e-voting period, all documents referred to in this Notice and other relevant documents would be available for inspection by the Members at the Registered Office of the Company on all working days except Saturdays, Sundays and National Holidays between 10:00 a.m. (IST) and 05:00 p.m. (IST). The documents will also be available for inspection through electronic mode, basis the requests sent by the members along with their DP/ Client ID or Folio No. to sundaramurthy.s@inspirisys.com.

The Board of Directors of the Company has appointed Mr. M. Alagar, Managing Partner of M/s. M. Alagar & Associates, Practicing Company Secretaries, Chennal 600 035, Practicing Company Secretary bearing Membership Number "F7488" and Certificate of Practice Number "8196", as the scrutinizer ("Scrutinizer") for conducting the Postal Ballot through remote e-voting process in a fair and transparent manner,

The Scrutinizer will submit its report to the Chairperson of the Company or in Chairperson's absence to any of the Directors duly authorized by the Company or in their absence to the Company Secretary of the Company who shall declare the results of Postal Ballot. The results of the Postal Ballot will be announced at the registered office of the Company on or before Friday, December 20, 2024. The results along with the Scrutinizer's report will also be posted on websites of the Company at www.inspirisys.com and at NSDL's website at www.evoting.nsdl.com and will also be available on the website of BSE at www.besindia.com and NSE at www.nseindia.com. The Company will also display the results at its registered office. The resolution, if passed by the requisite majority, shall be deemed to have been passed on the last date specified for remote e-voting i.e., Thursday, December 19, 2024.

Any query in relation to the resolution proposed to be passed by Postal Ballot may be addressed to the Company Secretary of the Company at sundaramurthy.s@inspirisys.com.

> For Inspirisys Solutions Limited S. Sundaramurthy Company Secretary

By the order of the Board

Short-video market on 'the cusp of breakout', says report



FE BUREAU Bengaluru, November 19

DOMESTIC SHORT-VIDEO **PLATFORMS** are on the "cusp of a breakout", with their monetisation models rapidly maturing and new revenue streams coming to the fore, according to a report by Redseer Strategy Consulting.


These platforms collectively generate \$95-100 million in ad revenue, accounting for 1-1.5% of India's \$10-billion digital advertising market. Despite this relatively small share, Redseer identifies potential for growth, especially in regional markets, where 73% of user conversions are driven by tier-2 and tier-3 cities.

Redseer said that these platforms, having more than 200 million monthly active users, are well-positioned to expand their revenue base by refining ad products and leveraging multiple monetisation streams. Virtual tipping, is currently valued at anything between \$70 million and \$220 million. Redseer projects this to scale up to \$700-800 million by 2030.

The report states that more than 50% of the platforms' users are monetisable, actively engaging in online shopping, gaming, and digital transactions. "These platforms have a large monetisable audience pool, and brands are beginning to take them seriously for targetting tier-2 cities," said Mukesh Kumar, Associate Partner at Redseer.

India's short-video market has evolved significantly since 2018, when TikTok first gained traction. Following TikTok's 2020 ban, local platforms like Moj, Josh, and MX TakaTak rapidly stepped in to fill the void, attracting influencers & users.





https://rbikehtahai.rbi.org.in/sachet

RESERVE BANK OF INDIA www.rbi.org.in

Place : Chennai Date : 20.11.2024

financialexp.epapr.in

29 ஆண்டு கால திருமண வாழ்வு முறிந்தது: ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தார் மனைவி சாய்ரா பானு

எங்களை யாராலும் இனி சேர்க்க முடியாது என ரஹ்மான் உருக்கம்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை பிரிந்து விட்டதாக மனைவி பாவ சாப்பார அறிவித்துள்ளார். இந்த நிலையில், சில மணிநேரத்திலேயே ஏ.ஆர். ரகுமானும் அதனை உறுதி செய்தார்.

இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார்.

ஏ.ஆர்.ரகுமானுக்கும், ஆண்டு பானுவுக்கும் 199510 சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

சினிமா தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக ஏ.ஆர். ரகுமான் சாய்ரா பானு வலம் வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் காதலை பகிர்ந்து வந்தனர்.

இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று இரவு அறிவித்தார். இருவருக்கும் முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர். ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்தார்.

ஒருவரையொருவர் இருவரும் ஆழமாக நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீ**ர்க்**க முடியாத இடைவெளியை ஏற்படுத்தி விட்டது என்றும், இந்த கடினமான காலக்கட்ட



த்தில் மக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை வேண்டுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ஏ. ஆர். ரகுமான் சாய்ரா பானு இடையேயான 29 ஆண்டு கால திருமண வாழ்வு முறிந்துள்ளது.

ரஹ்மான் உருக்கம்

இதனைத் தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான், தனது எக்ஸ் வலைதளபக்கத்தில், "நாங்கள் 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பாராத அனைத்துமே முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை நன்றி'' மதித்ததற்கும் பதிவிட்டிருந்தார்.

மகன் வெளியிட்ட பதிவு இதனையடுத்து அவர்களது மகன் ஏ.ஆர். அமீன், தனது ഖலைதள பக்கத்தில் "இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமைய<u>ை</u> மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

எளிமையான வாழ்க்கை

ஏ.ஆர்.ரகுமான் சாய்ரா பானு இடையே இதுவரை எந்த சண்டையும், வாக்குவாதமும் ஏற்பட்டதாக யாருமே அறியாத நிலையில், திடீரென சாய்ரா பானுவின் இந்த பிரிவு அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ.ஆர்.ரஹ்மான், திலீப்குமார் என்ற இயற்பெயர் கொண்டவர், தனது 23வது வயதில் 1989ஆம் ஆண்டு இஸ்லாமை தழுவினார். தன்னுடைய மனநிலை மற்றும் வாழ்க்கை மாற்றத்திற்குப் பின்னர், மனித நேயம் எளிமையான வாழ்க்கை மற்றும் என்பதே தனது அடிப்படையாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியாவிடம் சீனா வலியுறுத்தல்

இந்தியா, சீனா இடையே, நேரடி சேவையை துவங்குமாறு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் வலியுறுத்தியுள்ளார். ரியோ டி ஜெனிரோவில்

20 உச்சி மாநாட்டுக்கு

Folio No

muthool

உத்திரமேரூர் தாலுக்கா

603406, தமிழ்நாடு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம்

இருவரும் சீன ச<u>ந்</u>தித்ததாக, வெளியுறவுத் துறையின் க் கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பின்போது, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ள நேரடி விமான சேவையை துவங்குமாறு, வ லி யுறு த் தி யதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது. NOTICE OF LOSS OF SHARE CERTIFICATES **Distinctive Nos** Security

FROM Certificate No. 3614 Mohd Abdur Rab 3614 46891101 - 446895920 Due notice thereof has been given to company and we have applied to the company for th issue of Duplicate Share Certificate.

Share Certificate, Any person who has any claim in respect of the said Share Certificate(S should lodge such claim with No.1, Sardar Patel Road, Guindy, Chennai-600032 Email: secretarial@ashokleyland.com or its share Transfer Agents, Integrated Registry ement Services Private Limited, "Kences Tower", 2nd Floor, No 1 Ramakrishr notice, else the company will proceed to issue duplicate certificate(s), without further

Name of the Claimant: Mohammed Abdul Quadeer Asim Address: H.No.8-2-293/82/L/20-A, Road no 12 M.L.A Colony, Date: 20.11.2024 Banjara Hills, Khairtabad, Hyderabad, Telangana-500034. Phone No :9849019543 Email: asimizra@yahoo.com

மேலும், இரு நாடுகளைச் பத்திரிகையாளர் பரிமாற்றங்களுக்கான த் து ைழைப் பை மேம்படுத்தவும்; விசா நடை முறைகளை எளிதாக்கவும் அவர் வே லி யுறுத்தி யுள்ளார். கொரோனா தொற்று மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் காரணமாக, கடந்த ஆண்டு, இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி சேவை விமான நிறுத்தப்பட்டது.

எல்லை பிரச்னையால், இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த அறிவிக்கப்பட்ட மாதம் ராணுவ படை விலக்கல் நடவடிக் கைகள் உறவில் காரணமாக, மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. _{நரம் குறையும}

நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், நாடுகளுக்கு இரு இடையேயான பயண நேரமும்,

செலவும் அதி கரித்துள்ளது. உதாரணமாக, நேரடி சேவை நிறுத்தப்படுவதற்கு டி ல் லி யி லி ருந்து , செல்ல ஆகும். 6 42,000 ரூபாய் மணி நேரத்துக்குள் சென்று விட முடியும். ஆனால் தற்போது, இதற்கான லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாகிறது. பயண நேரம் 10.30 மணி நேரத்துக்கும் மேலாகிறது. இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட

பதிவில், "இந்தியாசீனா எல்லைப் பகுதிகளில் சமீபத்திய பின்வாங்கல் பேசினோம். குறித்து மேலும் இருதரப்பு உறவுகளில் அடுத்தகட்ட வடிக்கை கரு<u>த்து</u>களை குறித்தும் பரிமாறிக்கொண்டோம். உலக நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது" குறிப்பிட்டுள்ளார்.

முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் (ஈடுபெற்ற மற்றும் ஈடுபெறாத கடன் வணிகப் பிரிவு) முத்தூட் பாப்பச்சன் குழும நிறுவனம்) CIN : U65929KL1997PLC011518 நிர்வாக அலுவலகம்: 710A & 711A, 7வது தளம், பேஸ் 2, ஸ்பென்சர் பிளாசா, மவுண்ட் ரோடு,

அண்ணாசாலை. சென்னை 600002 பதிவு அலுவலகம்: முத்தூட் சென்டர், டிசி எண் 27/3022, புன்னன் சாலை, திருவனந்தபுரம், கேரளா 695 001

டிமாண்ட் நோட்டீஸ்

கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம் 2002, பிரிவு 13 (2) ன் கீழ் அறிவிப்பு

கடனீட்டுச் சொத்துக்களை ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை சீரமைத்தல் மற்றும் கடனீட்டுச் சொத்து மீதான உரிமை அமலாக்கச் சட்டம் 2002 பிரிவு 13 (12) மற்றும் கடனீட்டு சொத்து மீதான உரிமை (அமலாக்க) விதிகள் 2002ன் விதி 3ன் கீழ், கீழ்க்கையொப்பமிட்டுள்ள முத்தூட் ஃபின்கார்ட லிமிடெட்டின் (MFL) அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அவர்கள் மேற்சொன்ன சட்டப்பிரிவு 13(2)ன் கீழ் கீழ்க்கண்ட கடன்தாரர்/உடன் கடன்தாரர்(கள்) உத்தரவாததாரா(கள்) ஆகியோருக்கு டிமாண்ட் நோட்டீஸ்களை அனுப்பி மற்றும் உங்களுக்கு மாற்று சேவை மூலம் கீழே கொடுக்கப்பட்டுள்

வ. எண்	கடன்தாரர்/ உடன்கடன்தாரர் / உத்தரவாததாரர் பெயர்	டிமாண்ட் நோட்டீஸ் தேதி என்பிஏ தேதி	செலுத்த வேண்டிய மொத்த தொகை	ஈடுபெற்ற ஆஸ்தி கள் / அசையா சொத்துக்கள் விவரம்
1.	கடன் கணக்கு எண். MFLTAM SECUL000005064988 திரு 6 தினேஷ் (கடன்தாரர்) திருமதி. D பாரதி (டேன் கடன்தாரர்) வசிப்பிடம்: எண். 107, மல்லையா நெடுஞ்சாலை, மானெல்லூர், திருவள்ளூர், தமிழ்நாடு கோவில் அருகில், திருவள்ளூர், தமிழ்நாடு 601202 சொத்து முகவரி: கிராம நத்தம் பழைய ச.எண்: 49/24, பட்டா புதிய ச.எண்: 49/164, மானெல்லூர் கிராமம், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம் 601202	13-11-2024 03-10-2024	08.10.2024 அன்று ரூ. 20,48,417.31/— (ரூபாய் இருபது லட்சத்து நாற்பத் தெட்டாயிரத்து நானூற்று பதினேழு மற்றும் முப்பத்தோரு பைசா மட்டும்)	சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். வடசென்னை பதிவு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சார் பதிவு அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா, எண்.11, மானெல்லூர் கிராமம், சர்வே எண் 49/164–ல் உள்ள 18 சதுர மீட்டர் அல்லது 1270 சதுர அடி நிலம் மற்றும் அதன் எல்லைகள் : வடக்கு: புஜ்ஜியம்மாள் வீடு, தெற்கு : வேதகிரிக்கு சொந்தமான காலி நிலம், கிழக்கு: கோவிந்தராஜுக்கு சொந்தமான காலி மனை, மேற்கு: சாலை
2	கடன் கணக்கு எண். MFLTAMSECUL000005007661 திரு. செங்குட்டுவன் கே (கடன்தாரர்) வசிப்பிடம்: எண் 178/3, ராகவேந்திரா நகர் வேதநாராயணபுரம் வெண்பாக்கம், செங்கல்பட்டு, வித்யாசாகர் மகளிர் கல்லூரி அருகில், செங்கல்பட்டு, செங்கை அண்ணா, தமிழ்நாடு 603111 கருவேர்பம் பூண்டி கிராமம்,	07-11-2024 03-11-2024	07.11.2024அன்ற ரூ. 27,26,172.56/— (ரூபாய் இருபத் தேமு லட்சத்து இருபத்தாநா யிரத்து நூற்று எழுபத்திரெண்டு மற்றும் ஐம்பத்தாறு பைசா மட்டும்)	சிறு துண்டுகளும் அதன் பகுதிகளும். கருவேப்பம்பூண்டி கிராமம் உத்திரமேருர் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3594 சதுர அம் தெற்குப் போர்ஷன் நிலம் மற்றும் கட்டிடம். பழைய சர்வே எண். 198/15 பட்டா எண். 236 படி. புதிய சர்வே எண். 563/11. அதன் எல்லைகள் வடக்கு குரு. தெற்கு: ராஜேந்திரன் & பாஸ்கரன் சொத்து, கிழக்கு: ராஜேந்திரன் கேருத்து, மேற்கு: வரதனுக்கு சொந்தமான மனை. விஸ்தீரணம் : வடக்கு பக்கத்தில்: 54 அடி, தெற்குப் பக்கத்தில்: 55 அடி, கிழக்குப் பக்கத்தில்: 63 அடி, மேற்குப் பகுதியில்: 67 அடி மோத்த விஸ்தீரணம் 3594 சதுர அடி நிலம் மற்றும் 67 X 29.5 = 1977 உட்பமற்றும் கருவேப்பம்பூண்டி கிராமம், உத்திரமேருர் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 268 சதுர அடி பொதுப் பாதை. பழைய சர்வேண் 198/19, புதிய சர்வே எண்.563/12 அதன் எல்லைகள் : வடக்கு பாஸ்கரனுக்கு சொந்தமான மனை. தெற்கு: தொது கிழக்கு: மேல் சொன்க 3594 சதுர அடி நிலம், மேற்கு: வரதனுக்கு சொந்தமான மனை. விஸ்தீரணம் : கிழக்கிலிருந்து மேற்காக இருபுறமும் : 4 அடி வடக்கிலிருந்து தேற்காக

மேற்சொன்ன கடன்தாராகள் எம்கப்எல்-க்கு தொகையை செலுத்த தவறினால், சட்டப்பிரிவு 13(4) மற்றும் பொருந்தக்கூடிய விதிகளின் கீழ் மேற்சொன்ன ஈடுபெற்ற ஆஸ்திகள் மீது நடவடிக்கையை எம்கப்எல் மேற்கொள்ளும். அதற்காக ஏற்படும் செலவுகள் மற்றும் விளைவுகள் கடன்தாராகளையே சாரும் மேற்சொன்ன கடன்தாரா, உடன்கடன்தாராகள் மற்றும் உத்தரவாததாராகள் SARFAESI சட்டத்தின் பிரிவு 13ன் துணைப்பிரிவு (13) விதியின் கீழ் எம்கப்எல் முன் அனுமதியின்றி, மேற்சொன்ன ஈடுபெற்ற ஆஸ்திகளை விற்றல், குத்தகைக்கு விடுதல் போன்ற மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இடம்; தமிழ்நாடு ஒப்பம்/ – அங்கீகரிக்கப்பட்ட அதிகளி தேதி: 20.11,2024

உரிமைகள் உட்பட

செங்கல்பட்டு பதிவு மாவட்டத்தில் உள்ளது

இருபுறமும்: 67 அடி. விஸ்தீரணம் 268 சதுர அடி பொதுவான பாதை மற்றும்

மேற்கூறிய சொத்துக்கள் உத்திரமேரூர் சார் பதிவு மாவட்டம் மற்றும்

NAME CHANGE **OLD NAME: PALASH S JAIN** D.O.B: 06/10/1993

FATHER'S NAME: SURESH M JAIN ADDRESS: OSIAN HEIGHTS APARTMENT 9A PANCHMUKHI BLOCK,76 BASIN BRIDGE ROAD OLD WASHERMANPET CHENNAI-600021

shall henceforth be known as **NEW NAME: PALASH JAIN**

IN THE COURT OF XVIIth ADDTTIONAL CITY CIVIL JUDGE, CHENNAI O.S.No. 6257 of 2023 A. labal

Son of O.M.Abdul Karim, No.29/30, Hussain Maistry Street, Ground Floor, Royapuram, Chennai - 600 013. ...Plaintiff -Vs-

1.Mrs.Fathima Bi @ Fathima Gani, W/o late O.M.A.Abubacker and 4 others

1.Mrs.Fathima Bi @ Fathima Gani, W/o late O.M.A .Abubacker, No.29/30, Hussain Maistry Street, 1st Floor, Royapuram, Chennai - 600 013. (D1) 2. A .Shamsul ljaz, Son of OMA Abubacker No.29/30, Hussain Maistry Street, 1st Floor, Royapuram. Chennai - 600 013. (D2) 3.A.Rameeza Mariam, Daughter of Abubacker No.81/2 10. G.A. Road, II Floor. Old Washermenpet, Chennai - 600 021. (D3) 4 A Muthu Mohammed Son of OMA Abubacker No.29/30, Hussain Maistry Street. 1st Floor, Royapuram, Chennai - 600 013. (D4)

In the above case, the Hon'ble Court was pleased to order notice to D1 to D4 returnable by 02.12.2024 at 10.15 A.M. Kindly make yourself convenient to appear before the Hon'ble Court either in person or through the pleader on 02.12.2024 at about failing which, the matter will be decided in your S.Pushpakaran

S.Pushpakaran Counsel for Plaintiff

absence.



நாகர் தர்கா கந்தூரி விழாவுக்கு 45 கிலோ சந்தனக்கட்டை: நிர்வாகிகளிடம் முதல்அமைச்சர் ஸ்டாலின் அரசாணை வழங்கினார்

சென்னை, நவ.20 நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி சந்தனக்கூடு

திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு, வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு நடைபெற உள்ள கந்தூரி திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை

கட்டணமின்றி வழங்குவதற்கு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் வைத்து மு.க.ஸ்டாலின். முதல்அமைச்சர் நாகூர் தர்கா தலைமை நிர்வாக அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் செய்யது முகமது கலீபா சாஹிப் ஆகியோரிடம்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, நாசர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் விஜயராஜ் முதன்மை ஸ்ரீனிவாஸ் வனப்பாதுகாவலர் ரா.ரெட்டி, மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் நாகூர் ஏ.எச்.நஜிமுதீன் ஆகியோர் கலந்து

ஸ்டூபெரும்புதூரில் பாக்ஸ்கான் ஆலை ரு.1,792 கோடியில் விரிவாக்கம்: சுற்றுச்சூழல் அனுமத் கோரி விண்ணப்பம்

ரு.1,792 கோடியில் பாக்ஸ்கான் ஆலை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.

சென்னையை அடுத்த ஸ்பேரும்புதூர் சுங்குவார்சத்திரம் வளாகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளது. இங்கு ரூ.2,601 கோடி முதலீட்டில் 3.55 லட்சம் சதுர அடி பரப்பளவில் பாக்ஸ்கான் ஆலை செயல்படுகிறது. இந்த ஆலையில், ஆப்பிள் ஐபோன்

NAME CHANGE

ADDRESS: OSIAN HEIGHTS APARTMENT 9A PANCHMUKH

ROAD OLD WASHERMANPET

shall henceforth be known as

NAME CHANGE

NEW NAME: SIDDHI JAIN

OLD NAME: SONIA MEHTA

SURNAME: MAHESH KUMAR

FULL NAME: SONIA MEHTA

D/O: MAHESH KUMAR MEHTA

shall henceforth be known as

FULL NAME: SONIA TARUN

W/O. TARUN KISHORE KUMAR

AUCTION

AUCTION ON : FRIDAY

WILL BE HELD AT OFFICE OF

THE MORTGAGEE/FINANCIER

M/s. Samy & Samy Associates

No.1/35, Haridass Main

Road, Kolathur, Chennai-99

Auction of Registered

Mortgaged Property of Land

1170 Sq.ft., with Building

of Built of Area 900 Sq.ft.,

at No.46, Perumal Koil

Street, Srinivasapuram,

of MORTGAGOR / OWNER

Mr. M. Rubakanthan S/o

Refundable Entrance fee:

Rs. 10,000/- per head by

cash. EMD: 10% of the

accepted bid value on the

spot. For terms &

-: AUCTIONEERS :-

M/s. VARMA & CO

New No.25, Flowers Road,

Chennai: 600 084.

Cell No. 9840116302

IN THE COURT OF

XIIth ASSISTANT CITY CIVIL JUDGE, CHENNAI O.S.No. 2383 of 2024

M/s.Vi Microsystems Private Ltd. Off: Plot No.75, Electronics

Mrs.V.Revathi, wife of Vijayarajeswaran,

Estate Perungudi.

Chennai - 600096.

Thousand Lights.

Chennai-600 006

.Defendant

Mr. G. Ramesh Kumar,

3E, Continental Plaza 256 (T05) Anna Salai,

Mr G Ramesh kumar

3E, Continental Plaza, 256 (T05) Anna Salai,

Chennai - 600 006. (Defendant)
In the above case, the Hon'ble

Court was pleased to order notice to Defendant returnable by 12.12.2024 at 10.15 A.M. Kindly

make yourself convenient to appear before the Hon'ble Court

either in person or through the pleader on 12.12.2024 at about

10.15 a.m., failing which, the matter will be decided in your

Thoùsand lights

Director of

conditions contact.

Chennai-600122.

Mr.Madurai

DOB: 30/07/1996 ADDRESS: NEW NO.4/2, OLD NO.6/2,

MAHESH KUMAR MEHTA

DALLY STREET, CHOOLAI, CHENNAI - 600 112 TAMIL NADU

NEW NAME: SONIA

SURNAME: TARUN

BLOCK,76 BASIN BRIDGE

OLD NAME : SIDDHI S

D.O.B: 26/07/1994 FATHER'S NAME:

SURESH KUMAR

CHENNAI-600021

சென்னை, நவ.20 தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆலையில், சுமார் 40 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது, பிரீமியம் வகை செல்போன்களை தயாரிக்க பாக்ஸ்கான் ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கூடுதலாக ரூ.1,792 கோடியை முதலீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதாவது, 3.55 லட்சம் சதுர அடியாக ஆலையின் கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக

உயர்த்த பாக்ஸ்கான் ஆலை நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலையை விரிவாக்கம் பாக்ஸ்கான் நிறுவனம் சுற்றுச்சூழல் கோரி விண்ணப்பித்து அனுமதி கிடைத்ததும் உள்ளது. அனுமதி ஆலை நடைபெறும். ஒரு சில ஆண்டுகளில் செல்போன் உற்பத்தியும் தொடங்கும்.

இன்ஸ்பிரிசிஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட்

CIN : L30006TN1995PLC031736 பதிவு அலுவலகம்: முதல் மாடி, தவ்லத் டவர்ஸ், புதிய கதவு எண். 57, 59, 61 மற்றும் 63, டெய்லர்ஸ் ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை - 600 010. தொலைபேசி எண் : 044 4225 2000 இணையதளம் : www.inspirisys.com மின்னஞ்சல் : sundaramurthy.@inspirisys.com

அஞ்சல் வாக்குச்சீட்டு அறினிப்பு

நிறுவணங்கள் சட்டம் 2013 (''சட்டம்'') பிரிவு 108 மற்றும் 110 மற்றும் திருத்தப்பட்ட நிறுவணங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 20 மற்றும் 22 மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் அவ்வப்போது திருத்தப்பட்ட செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (''சுற்றறிக்கைகள்'')வெளியிட்ட தொடர்புடைய சுற்றநிக்கைகள், இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெணி செகரட்டரீஸ் ஆப் இந்தியா வழங்கிய பொதுக் கூட்டங்களுக்கான செயலகத் தரநிலை (''SS-2'') மற்றும் செக்யூரிடிஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 விதி 44 மற்றும் திருத்தப்பட்ட செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (''செபி நீக்குதல் விதிகள்'') விதிகள் 2021 மற்றும் சட்டப்பூர்வ திருத்தம்(கள்) அல்லது மறு அமலாக்கம்(கள்) உட்பட பொருந்தக்கூடிய பிற சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி, நவம்பர் 8, 2024 தேதிமிட்ட அஞ்சல் வாக்குச் சீட்டு அறினிப்பில் (''அறினிப்பு'' அல்லது அஞ்சல் வாக்குச்சீட்டு அறினிப்பு'') குறிப்பிட்டுள்ளபடி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாதாரண மற்றும் சிறப்புத் தீா்மானத்திற்காக உறுப்பினா்களின் ஒப்புதலை கம்பெனி கோருகிறது என்று இன்ஸ்பிாிசிஸ் சொல்யூஷன்ஸ்

லிமிடெட்டின் பங்குதாரர்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது அமிட்டம் எண் தீர்மானத்தின் விளக்கம்

சாதாரணத் தீர்மானம் : திரு. சதோஷி இல்வனகா (DIN: 10817792) அவர்களை நிறுவனத்தின் நிர்வாகமற்ற (சுயாதீனமற்ற) இயக்குனராக நியமனம் செய்தல். சிறப்புத் தீர்மாணம் : திரு. M.S. ஜெகன் (DIN: 02002827) அவர்களை தொடர்ந்து ஐந்து வருட

காலத்திற்கு நிறுவனத்தின் சுயாதீன இயக்குனராக இரண்டாவது முறையாக நியம சிறப்புத் தீர்மாணம் : திரு. முரளி கோபாலகிருஷ்ணன் (DIN: 08066529) அவர்களை மூன்று வருட காலத்திற்கு முழு நேர இயக்குனராக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், தனை நிர்வாக அதிகாரியாகவும் நியமணம் செய்தல்.

சுற்றறிக்கையின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளபடி, கட்ஆப் தேதியான நவம்பர் 15, 2024 <mark>(''கட்ஆப் தேதி'</mark>') அன்று உறுப்பினர்கள் பதிவேடு / நேஷணல் செக்யூரிடீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டில் (''<mark>என்எஸ்டிஎல்''</mark>) <u>இருந்</u>து பெறப்பட்ட நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பட்டியலில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் நிறுவனம் அல்லத டெபாசிட்டரிகள் / டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னணு முறையில் மட்டுமே அறிவிப்பினை நிறுவனம் நவம்பர் 19, 2024 அன்று அனுப்பி உள்ளது. அறிவிப்பினை பெறாத எந்த உறுப்பினரும் sundaramurthy.s@inspirisys.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு

அஞ்சல் வாக்கு அறினிப்பு நிறுவனத்தின் இணையதளம் www.inspirisys.com மற்றும் NSDLன் இணையதளம் www.evoting.nsdl.comல் கிடைக்கிறது. மேலும் BSEன் இணையதளம் www.besindia.com மற்றும் NSEன் இணையதளம் www.nseindia.comல் கிடைக்கும்.

சுற்றறிகைக்களுக்கு இணங்க, படிவங்கள் மற்றும் ப்ரீபெய்டு வர்த்தக பதில் உறையுடன் அறினிப்பின் கடின நகல் நக்கு அனுப்பப்படாது. சுற்றறிக்கையின்படி, அறினிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானத்தின் மீத உறுப்பினர்களின் ஒப்புதல் அல்லது மறுப்பு தொலைதூர மின்–வாக்களிப்பு மூலம் மட்டுமே எடுக்கப்படும்.

மின்னணு முறையில் அறிவிப்பை பெறுவதற்கும் மின்னணு முறையில் வாக்களிப்பதற்கும் வசதியாக நிறுவனத்தில் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத உறுப்பினர்கள், sundaramurthy.s@inspirisys.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவகன் மூலம் பகிவ செய்யலாம். டீமேட் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்களின் மின்னஞ்சல் முகவரிகளை அந்தந்த டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மட்டுமே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பங்குதாரர்களால் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வதற்கான நடைமுறை :

காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள, நிறுவனத்தில் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத உறுப்பினர்கள், தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் (பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் – ஆர்டிஏ)டில் பதிவு செய்யலாம். அதற்கு மின்னஞ்சல் / வங்கி பதிவு தலைப்பு தேர்வு செய்து முதலீட்டாளர் சேவைகளின் இணையதளம் www.linkintime.co.inல் https://linkintime.co.in/emailreg/email_register.htmlg செய்து தங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளலாம். பெயர், போலியோ எண், சான்றிதழ் எண், பான், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை அளிக்குமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மற்றும் பங்கு சான்றிதழ் படத்தை PDF அல்லது JPEG முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் (1 எம்பி வரை). ஏதாவது சந்தேகம் இருப்பின் உறுப்பினர் ஆர்டிஏ–க்கு mt.helpdesk@linkintime.co.inல் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

டீமேட் வடிவில் பங்குகளை வைத்துள்ள, மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை தற்காலிகமாக ஆர்டி–யிடம் மின்னஞ்சல் பதிவு தலைப்பு தேர்வு செய்து முதலீட்டாளர் சேவைகளின் இணையகளம் www.linkintime.co.inல் https://linkintime.co.in/emailreg/email register.html கிளிக் செய்து கங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளலாம். பெயர், DP ID, Client ID / பான், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அளிக்குமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏதாவது சந்தேகம் இருப்பின் உறுப்பினர் ஆர்டிஏ–க்கு mt.helpdesk@linkintime.co.inல் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். டீமேட் வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பிணர்கள் மின்னஞ்சல் முகவரியை நிரந்தரமாக பதிவு செய்து கொள்ள, சம்பந்தப்பட்ட டெபாசிட்டரி பங்கேற்பாளரிடம் (டிபி) டீமேட் வைத்துள்ள உறுப்பினர்கள் அவர்களது மின்னஞ்சல் முகவரியை டெபாசிட்டரி பங்கேற்பாளரால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொலைதூர மின்வாக்களிப்பு புதன்கிழமை, நவம்பர் 20, 2024 அன்று காலை 9.00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கி வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024 அன்று மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரப்படி) முடிவடைகிறது. **அதன் பிறகு மின்வாக்களிப்பு வசதி முடக்கப்படும்.** அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி நடைமுறையின்படி அனைத்து உறுப்பிணர்களும் தொலைதூர மின்வாக்களிப்பு மூலம் மட்டுமே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒரு உறுப்பினர் தீர்மானத்தின் மீது வாக்களித்தவுடன் அதை மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார். மின்னணு றயில் வாக்களிக்கும் வசதியுடன் தொடர்புடைய அனைத்து குறைகளுக்கும் Ms. பிரஜக்தா, உதவி மேலாளர், NSDL [டிரேட் வேர்ல்டு, 'ஏ' பிரிவு, 4வது தளம், கமரை மில்ஸ் காம்பவுண்டு, சேணாபதி பாபட் மார்க், லோயர் பரேல் (மேற்கு), மும்பை 400 013] அல்லது evoting@nsdl.co.inக்கு எழுதலாம் அல்லது 022 – 4886 7000 மற்றும் 022 2499 7000 என்ற எண்ணில் அழைக்கலாம். கட்ஆப் தேதியின்படி நிறுவனத்தின் செலுத்தப்பட்ட ஈக்னிட்டி பங்கு மூலதனத்தில் அவர்களின் பங்கின் விகிதத்தில் உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமையானது இருக்கும். கட்ஆப் தேதியின்படி உறுப்பினராக இல்லாத ஒருவர் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே அறினிப்பை கையாள

மின்வாக்களிப்பு காலத்தில், இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து ஆவணங்களும் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் தவிர அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி (இந்திய நேரப்படி) மற்றும் மாலை 5.00 மணி (இந்திய நேரப்படிக்கு இடையே நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தில் உறுப்பினர்களின் ஆய்வுக்குக் கிடைக்கும். உறுப்பினர்கள் தங்கள் DP / Client ID அல்லது ஃபோலியோ எண்ணுடன் sundaramurthy.s@inspirisys.comக்கு அனுப்பிய கோரிக்கைகளின் அடிப்படையில் ஆவணங்கள் மின்னணு முறையிலும் ஆய்வுக்குக் கிடைக்கும்.

தொலைதூர மின்வாக்களிப்பு செயல்முறை மூலம் அஞ்சல் வாக்குப்பதிவு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை ஆராய்வதற்காக திரு. எம். அழகர், நிர்வாக பார்ட்னர், M/s. எம். அழகர் அண்டு அசோசியேட்ஸ், பிராக்டிசிங் நிறுவன செயலாளர்கள், சென்னை 600 035, பிராக்டிசிங் நிறுவன செயலாளர், உறுப்பினர் எண். ''F7488'' மற்றும் பயிற்சி சான்றிதழ் எண். ''8196'' அவர்களை ஆராய்வாளராக (**"ஆராய்வாளர்"**) நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு நியமனம் செய்துள்ளது.

ஆாய்வாளர் தன் அறிக்கையை நிறுவனத்தின் தலைவரிடம் அல்லது தலைவர் இல்லாத நிலையில் நிறுவனத்தால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட இயக்குநர்கள் எவருக்கும் அல்லது அவர்கள் இல்லாத நிலையில் அஞ்சல் வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவிக்கும். நிறுவனத்தின் நிறுவனச் செயலாளிடம் சமர்ப்பிப்பார். அஞ்சல் வாக்கெடுப்பின் முடிவுகள் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024 அன்று அல்லது அதற்கு முன் நிறுவனத்தின் பகிவ அலுவலகத்தில் அறிவிக்கப்படும். ஆய்வாளின் அறிக்கையுடன் முடிவுகளும் நிறுவன இணையதளம் www.inspirisys.com மற்றும் NSDLன் இணையதளம் www.evoting.nsdl.comல் வெளியிடப்படும். மேலும் BSE இணையதளம் www.besindia.com, NSE இணையதளம் www.nseindia.comல் கிடைக்கும். நிறுவனம் அதன் பதிவு அலுவலகத்தில் முடிவுகளைக் காண்பிக்கும். இந்தத் தீர்மாணம், தேவையான பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டால், தொலைதூர மின்வாக்களிப்புக்கு குறிப்பிடப்பட்ட கடைசித் தேதியில் அதாவது வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

கேள்வி குறித்தும் நிறுவனத்தின் நிறுவன செயலாளருக்கு sundaramurthy.s@inspirisys.com என்ற மின்னஞ்சல்

குழுவின் ஆணைப்படி இன்ஸ்பிரிசிஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டிற்காக S. சுந்தரமூர்த்தி கம்பெனி செயலாளர்

இடம் : சென்னை தேதி : 20.11.2024

அன்று நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும். அஞ்சல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்மாணம் தொடர்பான எந்தவொரு